

## SUPPLEMENT

to

# The Ceylon Government Gazette,

## PART III.

FRIDAY, NOVEMBER 2, 1900.

### NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 31st day of October, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Assistant Government Agent of the Kegalla District, at the Kegalla Kachcheri, and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Assistant Government Agent, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

BERTRAM HILL,  
Assistant Government Agent.

#### Description of Lands referred to.

The following lots, situated in the village Walagama in Gandolaha patty of Beligal korale, in the Kegalla District, as described in the annexed plan :—

A block of land comprising lots :—

Lot.		Name of Land.	Extent.		
			A.	R.	P.
7560	...	Nugawalamullehena	...	1	0 31
2179	...	Murutenwala alias Buluwehena	...	66	3 10
2180	...	Malmiyatenna	...	30	1 0
2181	...	Kamattenna	...	2	3 7
2182	...	Ilunkpalessa	...	20	0 28
2183	...	Kammalenna	...	48	1 10
1816	...	Penalandawapillewa	...	12	3 29
38	...	Malmetennamukalana	...	6	0 27
			188	2	22

on preliminary plans 5,923, 729, 606, and 29, respectively ; and bounded on the north by Pinnagollehena claimed by the heirs of Wattegama Ratemahatmaya, water-course, Ittewalgilahena and Dikhena claimed by the Crown, Narangallakanda claimed by the heirs of L. B. Wattegama Ratemahatmaya, and the village boundary of Kehelwatugoda village ; on the east by Galle-pallehena claimed by Kirihami and Appuhami, Kahatagahamullemullahena claimed by Ukkuhami, Gallepallehena claimed by Kirihami and Appuhami, Hikgollahena claimed by Apage Punchirala and others, Galkotuwahena claimed by Manannalage Ukku. Kannattotedeniyahena claimed by Punchirala and Dingiri Menika, land described on title plan 58,520 called Allugolla claimed by V. Punchirala, Tennahena claimed by Ukku, Naketighena and Alugollahena claimed by N. Heene and others, Allugollahena claimed by P. Dewaya and others, land described on title plan 173,405 called Kongahamulahena claimed by W. P. Fernando, Alugolle-ela, Peela-nulahena claimed by Kandegedara A. Hami and others, Kakirihena claimed by P. Dewaya and others. Alukirilehena claimed by Gilanhami and another, Pattineyahena (P. P. 4,006) claimed by the Crown 8,814

on the south by Galapitahena (P. P. 6,902) claimed by Samarasinha and Kam maltenne-ela. Kandawatta claimed by Kiria Y 268

Kotikelepiyawatta claimed by Vidanalage Appuhami, Attalawatrahena claimed by P. Kiriya ; on the west by Ahangodaya-hena claimed by the Crown, Gedaragawahena claimed by P. Kiriya and others, Palupanguwehena claimed by the Crown Mideniyakumbura and Galkotuwewatta claimed by P. Dewaya, Gedaragawahena claimed by Ukkuwa and another, Gedara-

gawahena claimed by P. Ukkuwa and another, Meegahamullewatta (P. P. 253) claimed by Kiri Naide, Medawatta (P. P. 253) A 51 claimed by Kiriya, land described on title plan 74,857 called Peleyewatta claimed by W. Kiriya, Migahapitiyehena claimed by Punchi and others, Migahapitiyehena claimed by P. Ukkuwa and others. Megahapitiyehena claimed by M. Punchi and Z 50

others, Kuppayamiwatta claimed by Balahami, Migahapitiyehena, claimed by P. Ekuwa, Udapitiyehena claimed by M. Punchi Ambagahamullehena and Neketigehena claimed by Ukku, Vailehena claimed by P. Dewaya, Jambugahamullehena claimed by Punchi Ekuwa, Murutenwalahena (<sup>P. 729</sup>  
F 90) claimed by D. M. Madalenahami, Bogahamullahena-ela, Kongahawillewatta

(P. P. 729) claimed by Dona M. M. Hami, land described on title plan 53,550 called Kongahawatta claimed by the heirs of Mr. J. A. Hollowell, lands described on title plans 53,549 and 49,696 called Panguwattakumbura claimed by Kiri Nayder Banda Vidane, land described on title plan 53,552 called Panguwattakumbura claimed by the heirs of Mr. J. A. Hollowell, Butkenduwapillewa (S 76) claimed by Menikrala.

2. Lot 7,559 on preliminary plan 5,923 called Palupanguwahena, in extent 1 acre and 12 perches; and bounded on the north by Egodawatta claimed by Kalu Menika; on the east by Dodamunna-ela; on the south by Dodanmunnuwahena claimed by Hendrick Appu; on the west by a road.

**ලේඛන පැහැදිලිවත්** ඉඩි සම්බන්ධ අස්ථිවාසිකමන් ඇති කෙශකයින් ඉන්නවාහි එම අය වූ 1900 ක්ද මත් තෙක්නොලඞ්ඣ මුද්‍රණ පිළිබඳ දී ඇති අනුලූප කුගල්ලේ කිවිලෝරියට ඇවිත් කුගල්ල දිස්ත්‍රික්කාවේ උප ජ්‍යෙෂ්ඨ ක්‍රියාකාරී පෙන්සිට් එක් ඉඩිවිලුව නො එකාවට තිබෙන අස්ථිකාල නොකාන් එම සම්බන්ධ තිබෙන වැදගත්කම නියු නොසිටිවෙයි එක් උප ජ්‍යෙෂ්ඨ න්‍යායු පිළිසින වූ 1897 නො 1 චෙති අභ්‍යන්තරීය උන්නා තුළුස්ට ලැබේ නිබෙන බලපුරුවන්කම්වල ප්‍රකාරයට, අස්ථිකාලන් නියු නොසිටිය එම ඉඩි රුපසන්නක ඉඩි මෙයිලුව දැනගැන පුහුසි.

ବେଳୁଟି କିଲ୍ଟେ,  
ଅଣ୍ଟାରିଆର୍ ଦ୍ୱାରା ଉତ୍ତିଷ୍ଠାନ କରିଛନ୍ତି.

கியன்னே மே துவிலி கை.

അക്കുമിൽവരയ.	ഉച്ചാരണം നാള്.	ത്തക്ക.
7560	ക്രൈസ്തവലോറില്ലെന്നു	1 0 31
2179	മുരഖൈന്വലു ദോഹരാന്ത സ്റ്റീലേൻ ദേഹ	66 3 10
2180	വല്ലൈഡൈവന്നു	30 1 0
2181	കമ്മന്ദൈവന്നു	2 3 7
2182	ഉൾന്തപ്പൈഡൈ	20 0 28
2183	കമില്ലൈവന്നു	48 1 10
1816	ദേഹാന്താഭ്യാസ പില്ലറുൾ	12 3 29
38	വല്ലൈമൈവന്നേന് ആക്കലുക്ക്	6 0 27

4006  
සහකර (මු. සි. 6902  
8814) පත්‍රීනියා හේතු; දඟකට සමරපිළිව ඇති විට මෙම අයිතිවල නොවූ තුළ තුළ තුළ තුළ තුළ

நினைவு கூறுவது அதே போல் சொல்ல வேண்டும். எனவே முன்னால் தீர்மானம் செய்ய வேண்டும். அதைப் படித்து விட வேண்டும். அதைப் படித்து விட வேண்டும்.

353  
අසින් ( ම. සි. Z-50 ) මැදවත්තෙද බිජිලිව. නිරිකාට අසින් නොමිලර 74,857 පිරුවක සිල්ලය පෙනීයන පැලිසේවත්තෙද, ප්‍රා.ත්ව සහ තෙවන් අසින්ට අසින් තීගහපිටියේ හේතුද, පි. උත්සුවා තෙහෙතු වන්නා අසින්ට අසින් තීගහපිටියේ හේතුද, ඇ.මි. ප්‍රා.ත්ව සහ වන්නා අසින්ට අසින් තීගහපිටියේ හේතුද, බාලකාම්ව අසින් තීගහපිටියේ වන්නාද, පි. එක්වාට අසින් තීගහපිටියේ හේතුද, දුම්. ප්‍රා.ත්ව අසින් රඩියිටල් හේතුද, උත්සුවා අසින් අවශ්‍යතාවයේ භේතු සහ තුළත්තෙ හේතුද, පි. ගේටයුට

2. නොමිලර 5,923 මුදල්සූනියට අභ්‍යාවතු පාරිපාදා ගැනීමෙන් හෝ නැයුතු අක්කර 1 පාරිවන 12ක් ජිගාලුම ඇති නොමිලර 7,559 තිබුම්වලිය, රේට මාසිම්—උරුවට ගැලුවැනීමාට අක්කි එෂායවලින්තාද; තැගේ නොමිලර දෙමුම්බන්නේ ඇලදී; දැක්වා හෙකදින්පාජ්පාට පැහැනී දෙඩිඩුම්ඩුව හේතුව; බෙත්තාගිරට පාරකුණු.

1900 ம் ஆண்டில் ஜூலை 31 ந் தேதியிலிருந்து மூன்று மாசத்துள்ளே இதிலே பின்னர்ச் சொல்லப்படும் காணிகளில் ஏதும் உடங்கையுள்ளவர்களென உரித்துப்பேசுவர்கள் யாருமுண் டானால், அவர்கள் கோகாலை கச்சேரியிலே எனக்குமுன்பாகத் தெரிப்பட்டு குறித்த காணிகளுக்கு அல்லது அதிலே யாதும் உடங்கைக்கு உரித்துண்டெனச் சாதித்தாலன்றி, கோகாலை டிஸ்திரிக்கு உதவி அரசாட்சி ஏசென்று ஆகிய நான் 1897 ம் இலக்க கட்டளைச்சட்டத்தினால் எனக்குத் தரப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம் உரித்துபேசப்படாததாகிய குறித்த காணிகள் முடிக்கு ரிய ஆதனமென என்னுடைய கையொப்பத்தோடு எழுத்திலே வெளிப்படுத்துவேன என்பதை அறிந்துகொள்க.

பெற்றிரும் இல்,  
உதவி அரசாட்சி ஏசன்று.

சுட்டிய காண்கள்.


கேகாலீ டிஸ்திரிக்கைச் சேர்ந்த பெளிகள் கோறனையில் கண்தொலாபத்து வலகம் என கிற கிராமத்தில் இருக்கும் இத்தோட்டைனத்திருக்கும் 5,923, 729, 606, 29 ம இலக்க பிரதமப் படங்களில் காண்கிற இதினக்கீழ் காண்கிற காணிசளின் எல்லைக்கயாவது : வடக்கு-வத்தேகம நட்டே மாத்மயா உடைய உரித்தாளிகள் உரித்துபேசும் பின்னகொல்லேஙன், தண்ணிழுடும் வாய்க்கால, அரசாட்சியார் உரித்துபேசும் பிடிடவலகலவணையும் கிடஙன், அ.வி.பி. வத்தேகம நட்டேமாத்மயா உடைய உரித்தாளிகளும் உரித்துபேசும் நாறன் கொல்லேகந்த, செஅல்வத்துகொட கிராமத்தின் எல்லை ; கிழக்கு-கிறிதூமியும் அப்புதூமி உரித்துபேசும் பலேபல்லேஙன், உக்குதூமி உரித்துபேசும் காட்டக அமுல்லேஸ்மூல்லேஙன், கிறிதூமியும் அப்புதூமியும் உரித்துபேசும் கால்லபள்ளேஙன், எப்பாகே புன்சிருலையும் செலரும் உரித்துபேசும் இக்கொல்லேஙன், மன்னாகே உக்கு உரித்துபேசும் கல்கொட்டுவேஙன், புன்சிருலையும் ந்கிறிமெனிக்காவும் உரித்துபேசும் கண்ணதொட்டதெனியென, வி. புன்சிருலை உரித்துபேசும் 53,520 ம இலக்க பிரதமபடத்தில் காண்கிற அலுகொல்ல, உக்கு உரித்துபேசும் தென்னென, அன். பீனியும் சிலரும் உரித்துபேசும் நெக்கதிகேங்னையும் அலுகொல்லேஙன, பி. தேவ்யாவும் சிலரும் உரித்துபேசும் அலுகொல்லேஙன், டவிளியு. பி. பிரனாந்து உரித்துபேசும் 173,405 பிரதமபடத்தில் காண்கிற கோன்கா அமுலென, அலுகொல்லேஅல், கந்தே தெதற ஏ. ஆயியும் சிலரும் உரித்துபேசும் பிள்ளே மூலென, பி. தேவ்யாவும் சிலரும் உரித்துபேசும் கெக்கிறீஙன, ஜில்லா ஆயியும் சிலரும் உரித்துபேசும் அலுகிரிவிஙன், அரசாட்சியார் உரித்துபேசும் பத்தினியேஙன (P. P. 4,006) ; தெற்கு-கிழு உரித்துபேசும் கலப்பிட்டங்கள்

(P. P. <sup>6,902</sup>/<sub>Z 268</sub>) யும் கம்மல்தன்னானால், ஈக்டேவுத்த, விதான்லாகே அப்புறுமி உரித்துபேசும் கொட்டுகெலிப்பிட்டியவுத்த, பி. கிறிய உரித்துபேசும் அத்தலவுத்தனான்; மேற்கு-அரசாட்சியார் உரித்துபேசும் அன்கொடயாவன், பி. கிறியாவும் சிலரும் உரித்துபேசும் கெதற்காவான், அரசாட்சியார் உரித்துபேசும் பாலுபங்குவேன், பி. தேவயா உரித்துபேசும் மீதனியரும்புறுமும் கல்கொட்டுவேவுத்த, டி. உக்குவாவும் சிலரும் உரித்துபேசும் கெதற்காவான், பி. உக்குவாவும் சிலரும் உரித்துபேசும் கெதற்காவான், கிறியின்தெ உரித்துபேசும் மீசு அமுல்லவுத்த (P. P. <sup>253</sup>/<sub>A 51</sub>) கிறியா உரித்துபேசும் மெதவுத்த (P. P. <sup>253</sup>/<sub>Z 50</sub>), டவிளியு. கிறியா உரித்துபேசும் 74,857 ம இலக்க பிரதமபடததில் காண்கிற பேளியேவுத்த, புன்சியும் சிலரும் உரித்துபேசும் மீசு அபிட்டியான், பி. உக்குவாவும் சிலரும் உரித்துபேசும் மீசு அபிட்டியான், அம். புன்சியும் சிலரும் உரித்துபேசும் மீகா அபிட்டியான், பாலா ஆமி உரித்துபேசும் சூப்பாயமவுத்த, பி. எக்கு வா உரித்துபேசும் மீசு அபிட்டியான், எம். புன்சி உரித்துபேசும் உடபிட்டியான், உக்கு உரித்துபேசும் அம்பக அமுல்லனாயும் நெச்தத்திகேனன், பி. தேவயா உரித்துபேசும் வெலினன், புன்சி எக்கு வா உரித்துபேசும் சம்புக அமுல்லன், டி. எம். மதிலினுதுமி உரித்துபேசும் முறுத்தனவுலேஞன (P. P. <sup>729</sup>/<sub>F 90</sub>) போகாமுல்லனால், தொன் எம். எம். ஆமி உரித்துபேசும் கோன்க அவில்லேவுத்த (P. P. <sup>729</sup>/<sub>E 101</sub>), ஜே. எ. ஒவல்துரை உடைய உரித்தாளிகள் உரித்துபேசும் 53,550 ம படத்தில்

காண்கிற கோண்கு அவத்க, கிறிகயிங்தே வண்டாவிதானே உரித்துபேசம் 53,549 ம 4,696 ம இலக்க பிரதமபடத்தில் காண்கிற பங்குவத்தகும்புற, ஜே. எ. ஓல்வஸ் துரைஉடைய உரித்தாளிகள் உரித்துபேசம் 53,552 ம இலக்க பிரதமபடத்தில் காண்கிற பங்குவத்தகும்புற, மெனிக்ரூலீ உரித்துபேசம் புத்தெங்கவேபிலலாவ (P. P.  $\frac{606}{576}$ ).

இல.	காண்யின்து பெயர்.		விசாரம்.		
			அ.	ஹ.	பெ.
7560	துங்கவலமுலை	...	1	0	31
2179	முஹத்தண்வல அலலது புதுவேண	...	66	3	10
2180	மலமியேதன்ன	...	30	1	0
2181	கமத்தென்ன	...	2	3	7
2182	இலுக்கபெல்ஸ்க	...	20	0	28
2183	கமமலதென்ன	...	48	1	10
1816	பெலனங்தாவேபிலலாவ...	...	12	3	29
38	மல்மெதன்னேமுக்கலான	..	6	0	27
			188	2	22

2. 5,923 ம இலக்க பிரதமபடத்தில் 7,559 ம துண்டில் காண்கிற 1 ஏக்கர் 12 பரசல் விசாலமுள்ள காணிக்கு எல்கையாவது; வடக்கு-கலுமெனிக்கா உரித்துபேசம் எகடவத்த; கிழக்கு-தொட்டமுனேஸ்ல; தெற்கு-என்திறிக்அப்பு உரித்துபேசம் தொடமுனுவேனன; மேற்கு-ஒரு ரோட்டு.



### Scale of 16 Chains to an Inch

Scale of 16 Chains to an Inch.  
Situation : Walagama village in Gandolaha patti of Beligal korale

**Preliminary plan 5 923**

Lot.	Name of Land.	Preliminary plan 5,923.			Extent. A. R. P.
		... ...	... ...	... ...	
7559	Palupanguwhehena	...	...	...	1 0 12
7560	Nugawālāmulehena	...	...	...	1 0 31
		Preliminary plan 729.			
2179	Murutanwela <i>alias</i> Buluwebena	...	...	66	3 10
2180	Malmiyantenna	...	...	30	1 0
2181	Kamatteenna	...	...	2	3 7
2182	Hukpalessa	...	...	20	0 28
2183	Kammalteenna	...	...	48	1 10
		Preliminary plan 606.			
1816	Penalandawapillewa	...	...	12	3 29
		Preliminary plan 29.			
38	Malmetennamukalana	...	...	6	0 27

38 ...  
Surveyor-General's Office,  
Colombo, May 17, 1900.

27 S. J. C. MORE,  
for Surveyor-General.